

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JUNE 16, 1899.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 17th day of June, 1899, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at my office at Matara and make claim to the said land or to some interest therein:

I, John Penry Lewis, Special Officer appointed under Ordinance No. 1 of 1897, in pursuance of the powers in me vested by Ordinance No. 1 of 1897, shall declare by writing under my hand that the said land, to which no claim has been made, is the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Land referred to.

The land commonly called or known as Bambarakaduwegodaliyaddehena, Handunpodiyehe, Tittalahena, Widahahena, Hediwattahena, Ittegalahena, Kirimetidolahena, Yatigalahena, Hunugodawilahena, Alupotahena, and Naranpoladeniyahena, situate in the village of Dampahala in the Morawak korale of the Matara District, in the Southern Province, containing in extent 229 acres 3 roods, as described in the annexed plan, and bounded as follows: on the north by Kanamiyagalshena claimed by Diyapotte Janis and others, Olagampalehena belonging to Diyapotte Janis and others, Karayalwila claimed by Diyapotte Luwis Hami and others, Karayalwila belonging to Crown, Radagodewatta belonging to Radage Rodde and others, Mahawila belonging to Alutge Don Dines Appuhami and others, Alutgegodewatta belonging to do., Egodawatta belonging to Gallanage Lokuwe and others, Boraljuwelindehena belonging to Crown, the footpath from Urubokka to Dampahala; on the east by Walasgalehena belonging to Crown, the minor road from Bengamuwa to Urubokka, Gorokagahahena claimed by Wedage David and others; on the south by the Gansabhawa road from Kirillapane to Dampahala, Bambarakaduwekumbura belonging to Don Andris Manampire Gunawardana and others, the Gansabhawa road from Kirilapane to Dampahala, Megodahena claimed by Wanige David and others, Pallegangodawatta belonging to Alutge Dingi Appu and others, Weleyayewatugoda claimed by Don David Abewickrama and others; on the west by Weleyayewila belonging to Dampahala temple and others, Mashengodayahehena belonging to Crown; excluding Hunugodawila marked A, in extent 2 acres 2 roods and 7 perches, belonging to Egodahewage Jayan Hami and others, and Hunugodawatta belonging to do., and Handunpodiyehe belonging to Damphala vihare, both in extent 2 acres 3 roods and 7 perches, marked B in the annexed plan, within these boundaries.

ඩ ඩී 1899 ජාත්‍ය ජ්‍යෙ මිස 17 වෙනි දින සිට තුනක්ම පැයක් ඇතුළුවදී මේ පහැ දක්වන ඉව්මට යමි ඇඟින්කුමක් නිබෙනවත් තියන කෙනෙක් ඇත්තෙකම් ඒ ඇය නිසින්, මාරු මේගේ කුනෑකෝරුලේද මා, ඉදුරුපිටව ඇතින් පෙන්සිට එය ඉව්මට හෙකු එක්කා ඇත්තෙක් ඇස්කුම පෙන්වන සිංහල වෙනුවෙනුයා වෘත්ති, වෘත්ති 1897න් තොමුවෙන් මින් ඇඟින්කුම ප්‍රායාරය පක්කරපු රිශියේද මූලාධාරී යා පෙනුරකර දරන උපක් පැහැරි එම්ස නිය වම් වෘත්ති 1897න් තොමුවෙන් මින් ආභුත්තාක්ෂියෙහි ලැයිතින් බලෙයි ප්‍රායාරයට ඇස්කුම පෙන්සිට එය ඉව්මට යමි ඇඟින්කුමක් නිබෙනවත්.

ଡේ. ඩී. එවිස්,
චිකුත් මූලාදුනියා වමිහා.

ତୁଳିମେ ନେହାରତ୍ତିରେ.

இவ்வறிவித்தன் திகதியாகிய 1899 ம் சூபு-த்து ஆணிமாதம் 17 ந் திகதியிலிருந்து மூன்று மாசத்திற்குள் ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணியில் எவ்வது உடன்தெயேனும் தங்களுக்குண்டென் உரித்துப்பேசுவோர் கள் யாருமிருந்தால், அவர்கள் என்முன்பாக மாத்துறை எனது கந்தோரில் தெரிப்பட்டு மேற்படி காண்க்கு அல்லது அதில் யாதும் உரிமை அல்லது உடன்தெயேனும் காண்பியாதிருந்தால், 1897 ம் சூபு-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின்படி குறிப்பான உத்தியோகஸ்தராக ஜோன் பென்ரி இவின் ஆகிய நம்மில் 1897 ம் சூபு-த்து முதலாம் இலக்கச் சட்டத்தினால் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு என்கையெரப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணியின் உரித்தாளி வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆகனமென்று வெளியான்கப்படுத்துவேன்.


ஜே. பி. ஹவிஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணியின் விவரம்.

தன் மாகாணத்தின் மாத்தறை டிஸ்திரிக்ஷில் மொறவுக் சோழனையக்ஸேர்ந்த தம்பகல யென்றும் கிராமத்திலுள்ள பங்பறகடுவேகரடளியத்தேகே, கங்குன் பொடியேகே, தித்தளகே, வீதாயேகே, செடிவத்தேகே, இத்தேகளகே, சிறிமெடிடோலேகே, யடிகலகே, குனுகொடவிலேகே, அலுபொதகே, நாறன்பொலதனியேகே யென்று பொதுவாய்க் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோட்டணத்திருக்கும் அட்சரத்தால் டாப்பில் விவரிக்கப்பட்டது 229 ஏக்கர் 3 ரூட் விஸ்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-தியபொதகே ஜாளிஸ்யும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் கணமீயாகளகே, மேற்சொல்லியவர்களுடைய ஒலகம்பள்ளேகே, தியபொதகே ஊவிஸ்யாமியும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் கறயல்வில், அரசாட்சிக்குள்ள கறயல்வில், நதாகே இருட்டேயும் சிலபேர்களுக்குமுடைய நதாகொடேவத்த, அலுத்தேகொடைக் கிரென் அப்புகாமியும் சிலபேர்களுக்குமுடைய மகஞல், மேற்சொல்லியவர்களுடைய அலுத்தேகொடேவத்த, கள்ளனகே எளாகுவேயும் சிலபேர்களுக்குமுடைய எக்காடவத்த, அரசாட்சிக்குள்ள பொறுவேளிக்கே, ஆறுபொக்கிலிருந்து தம்பகலக்குபோகும் அடிபாகத ; கிழக்கு-அரசாட்சிக்குள்ள வளஸ்களேகே, பெங்கமுவிலிருந்து ஆறுபொக்குப் போகும்பாகத, வெதகே தாவித்தும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் சொந்தகாகே; தெற்குகிறளபனேவிலிருந்து தம்பகலக்குப் போகும் கம்ஸபாகத, தொன் அந்திரில் மணம் பெரிக்குனவற்றின்யும் சிலபேர்களுக்குமுடைய பங்பறகடுவேகும்புர, கிறிஸ்பனவிலிருந்து தம்பகலைக்குப் போகும் கம்ஸபாகத, வாளிகே தாவித்யும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் மேகொடேகே, அலுத்தேகொடுகி அப்பும் சிலபேர்களுக்குமுடைய பள்ளேகங்கொடவத்த, தொன் தாவித் அபேவிக்கறமும் சிலபேர்களும் உரித்துச்சொல்லும் வெளேயாயேவதொட ; மேற்கு-தம்பகல கோவிலுக்கும் சிலபேர்களுக்குமுடைய வெளேயாயேவில், அரசாட்சிக்குள்ள மாஸ்கேண்டகாட்டாயாயேகே.

செல்லிய எல்லைகளுக்குள்ளிதாய் குறிக்கப்பட்ட டாப்பில் A அட்சரமுள்ள எக்காடவோகே ஆயன் காமியும் சிலபேர்களுக்குமுடைய குனுகொடவிலை யெண்டறியப்படும் 2 ஏக்கர் 2 ரூட் 7 பர்சல் கொண்டதாயும் மேற்சொல்லியவர்களுடைய குனுகொடவத்தும், B அட்சரமுள்ள தம்பகல விகாரைக்குயுடைய கங்குன் பொடியேதனிய யெண்டறியப்படும் 2 ஏக்கர் 3 ரூட் 7 பர்சல் கொண்டதாயும் முள்ளவைகள் தவிர.



Lot No. 71 in sheet O 15/5, 6, 13, 14.

	A.	R.	P.
Containing in extent	229	3	0
Blocks excluded	2	2	7

ALFRED E. WACKRILL,
for Acting Surveyor-General.

Surveyor-General's Office,
Colombo, July 21, 1898.